

- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணிநேரத்தில், 291 புதிய கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றுக்கள் நியூ சவுத் வேல்ஸ்-ல் பதிவாகியுள்ளன. குறைந்தது 50 நோய்த்தொற்றாளர்கள் சமூகத்தில் தொற்றுவிளைவிக்கக்கூடியவர்களாக இருந்துள்ளனர்.
- ▶ அடுத்த சில நாட்களில், அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுக்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். வீட்டிலேயே தங்கி இருக்குமாறும், அத்துடன் பாதுகாப்பாக இருக்குமாறும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
- ▶ கவலைக்கிடமாக, தென்மேற்கு சிட்னியைச் சேர்ந்த 60 வயதுப்பிரிவுப் பெண்மணி ஒருவர், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போதைய நோய்ப்பரவலின்போதான, கோவிட் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை இப்போது 22 ஆக உள்ளது.
- ▶ வேலையிடங்களில் நோய்ப்பரவல் தொடர்ந்தும் இடம்பெறுவதை எங்களால் காணக்கூடியதாக இருக்கிறது. நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளியாக வேலை செய்யப்போகிறீர்கள் என்றால், நீங்கள் எப்போதும் முகக்கவசத்தை அணிய வேண்டும் என்பதையும், அத்துடன் முடிந்தவரை சக ஊழியர்களிடமிருந்து உடல்நீதியான இடைவெளியைப் பேண வேண்டும் என்பதையும் தயவுசெய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
- ▶ குழந்தைப் பராமரிப்பு மையங்களிலும் சில நோய்ப்பரவல்களை நாங்கள் காண்கிறோம். கவலைக்கிடமான உள்ளூர் அரசாங்கப் பகுதிகளில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், உங்கள் குழந்தையை வீட்டில் வைத்திருக்க முடியாவிட்டால் மட்டுமே குழந்தைப் பராமரிப்புக்கு அனுப்பிவையுங்கள்.
- ▶ புதன்கிழமையன்று 84,000 பேர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர். எவ்வளவுக்கு அதிகமான மக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கிறார்களோ, அவ்வளவுக்கு எம்மால் சுதந்திரமாக வாழ முடியும். 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய எவரும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும், அத்துடன் தடுப்பூசித் தகுதிச் சரிபார்ப்பிக்கு ([Vaccine Eligibility Checker](#)) சென்றோ, அல்லது ஹாட் டாக் ([Hot Doc](#)) என்ற வலைத்தளத்தைப் பயன்படுத்தியோ, உங்களுக்கு அருகாமையில் கிடைக்கக்கூடிய முன்பதிவுச் சந்திப்புகளைக் கண்டறியவேண்டும்.
- ▶ கான்டர்பரி-பாங்க்ஸ்டவுன் (Canterbury-Bankstown) உள்ளூர் அரசாங்கப் பகுதியில்தான் நோய்த்தொற்றுக்கள் மிகவும் கூடுதலாக அதிகரித்து வருகின்றன. அந்த உள்ளூர் அரசாங்கப் பகுதியில் (எல்.ஜி.ஏ - LGA) உள்ளவர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்துடன், அனைவரும் சரியானவற்றைத்தான் செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த, அதிக அளவிலான காவல்துறையின் நடமாட்டமும் அங்கு இருக்கும்.
- ▶ திங்கட்கிழமை 9 ஆகஸ்ட் முதல், கவலைக்கிடமான 8 உள்ளூர் அரசாங்கப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ([students from the 8 LGAs of concern](#)), 'குடோஸ் வங்கி அரங்கத் தடுப்பூசி மையத்தில்' (Qudos Bank Arena vaccination Centre), ஃபைசர் (Pfizer) தடுப்பூசியைப் பெறலாம். முன்பதிவுச் சந்திப்பு ஒன்றை எவ்வாறு பதிவு செய்வது என்பது பற்றி விளக்கும் ஒரு மின்னஞ்சலை மாணவர்கள் பெறுவார்கள்.